

கோடிகளைக் கொடுக்குமா அகர் மரம்?



சிவலிங்கம் தோட்டத்தில் உள்ள அகர் மரக் கன்று...



கர்நாடகாவில் உள்ள அகர் மரங்கள்...



ஊடுபயிராக அகர்...



அகர் மரம்தொடர்பாக, அசாம்மாநிலத்திலிருக்கும் மழைக்காடுகள் ஆராய்ச்சி நிலையத்தை அணுக வேண்டும் என்று குறிப்பிட்டு, அதன் முகவரியையும் ஏற்கனவே தந்திருந்தோம். என்றாலும், 'எங்களுக்கு தமிழ்நாட்டில் அகர் சாகுபடி செய்பவர்களின் முகவரி வேண்டும். அல்லது அண்டை மாநிலங்களாக இருந்தாலும் சரி' என்றே வாசகர்கள் பலரும் நமக்கு வேண்டுகோள் வைத்தனர்

‘புறா பாண்டி’யில் இடம்பெற்றிருந்த கேள்விக்குப் பதில் தந்திருந்த ‘வந்தவாசி’ பகுதியை சேர்ந்த கனகராஜ் வேறு அலுவல்கள் காரணமாக தன்னுடைய தோட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல தாமதம் ஏற்பட்டது. அதையடுத்து, கர்நாடக மாநிலம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒப்பந்த சாகுபடி செய்து வரும் ‘வனதுர்கா அகர் வுட் இந்தியா லிமிடெட்’ என்ற நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம். மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மிடம் பேசிய அந்த நிறுவனத்தின் மேலாளர் பரத், அகர் மர சாகுபடி பற்றி வரிவாகவே பேசினார்.

அகருக்குக் கை கொடுக்கும் அரசு!

“சந்தன மரங்களை விட விலை உயர்ந்தவை அகர் மரங்கள். தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள காபித் தோட்டங்களிலும் அகர் மரங்கள் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் இவை அழிக்கப்பட்டு விட்டன. அகர் மரத்தை மீண்டும் வளர்த்தெடுக்கும் வகையில், ‘சந்தனம் பயிரிடப்படும் அளவிற்கு அகர் மரங்களையும் பயிரிட வேண்டாம். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து தரும்’ என சமீப ஆண்டுகளாக தேசியத் தோட்டக்கலை வாரியம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த அளவிற்கு அகர் மரத்திற்கான தேவை இருக்கிறது.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள உத்தர கன்னடா, ஷிமோகா, சிக்கமங்களூர், ஹாசன், குடகு ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயிகளுடன் இணைந்து அகர் மரத்தைப் பயிரிட்டு வருகிறோம். சிருங்கேரியில் நாங்களே நேரடியாகப் பயிரிட்டுள்ளோம். சிறிய கன்றிலிருந்து எட்டு வயதுள்ள மரங்கள் வரை எங்களிடம் இருக்கின்றன. பொதுவாக அகர் மரங்கள் மலேசியா, தாய்லாந்து, தென்கொரியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தோனேஷியாவில் வளரும் மரங்களே தரம் மிக்கதாக இருப்பதால், அதிக விலைக்கு விற்பனையாகின்றன.

கன்று 50 ரூபாய்!

விவசாயிகளிடம் விதை முதல் அறுவடை வரை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்கிற அடிப்படையில் புரிந்து உணர்வு ஒப்பந்தம் செய்து கொள்கிறோம். அதன்படி மலேசியாவில் இருந்து கன்றுகளை இறக்குமதி செய்து, ஒரு கன்று 50 ரூபாய் என்று கொடுக்கிறோம். அறுவடைக்கு வரும் வரை ‘ஒரு மரத்திற்கு ஒரு ரூபாய்’ என்ற கட்டண அடிப்படையில்

தோட்டத்திற்கு நேரடியாகச் சென்று ஆலோசனைகளையும் வழங்குகிறோம். தற்போது 2,021 விவசாயிகள் எங்களுடன் இணைந்து அகர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒப்பந்த சாகுபடி இல்லாமலும் பலர் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போதைய சந்தை விலையை விவசாயிகளுக்குக் கொடுத்து, மரங்களை வெட்டிக் கொள்வோம். இந்த மரத்தை வெட்டுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி வாங்க தேவையில்லை. விற்பனை செய்வதிலும் சிக்கல் இல்லை. கர்நாடகாவில் நிறைய வியாபாரிகள் உள்ளனர். உங்களிடம் அகர் மரம் இருக்கிறது என்றால் தேடி வந்து வாங்கிச் செல்வார்கள்.

இம்மரங்கிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூலம் தயாராகும் வாசனைத் திரவியங்கள்.. சவுதி அரேபியா, துபாய் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது” என்றவர், அகர் மரத்தை சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

எந்தப் பராமரிப்பும் தேவையில்லை!

அகர் மரங்கள் மலைப்பிரதேசங்களில் தானாகவே வளரும் இயல்பு கொண்டவை. எப்போதும் நிழலை விரும்பக்கூடியவை என்பதால், காபி, தேயிலை, ஏலக்காய், பாக்கு, தென்னை, சில்வர் ஓக், ஆரஞ்சு.. ஆகிய பயிர்களுக்கிடையில் ஊடுபயிராகப் பயிரிடலாம். அகர் மரங்களுக்கு உரம், எரு என எந்தத் தனிப்பட்ட கவனிப்பும் தேவையில்லை. நடுவதைத் தவிர வேறு எதற்கும் மனித உதவியை எதிர்பார்க்காமல் தானாகவே வளர்ந்து விடும். இதன் இலைகள் சற்று தடித்தவை என்பதால், இயற்கையாகவே நிறைய பச்சையம் இருக்கும்.

காபித் தோட்டங்களில் பயிரிடும் போது 15 அடிக்கு ஒரு கன்று வீதம், ஏக்கருக்கு 200 கன்றுகளையும், தனிப்பயிராக நடும்போது 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 600 கன்றுகளையும் நடலாம். அகர் மரங்கள் எல்லா இடங்களிலும் வளரும். ஆனால், போதிய சூழல் இல்லாவிட்டால் பலன் கிடைக்காமல் போய்விடும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, வால்பாறை போன்ற பகுதிகளில் நடலாம்.

அகர் மரம் எட்டு ஆண்டுகளுக்கு மேல் தானாகவே இறக்கத் தொடங்கிவிடும். அதுதான் பலனுக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். அப்படியும் இறக்காத மரங்களின் பட்டைகளை வெட்டி விட்டால், அவை இறந்து விடும். அதன் பிறகு மரத்தைக் காய வைத்து நம் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

மரத் துண்டு கிலோ ரூ.60,000!

அவரைத் தொடர்ந்து விற்பனை வாய்ப்பைப் பற்றி பேசிய வனதுர்க்கை நிறுவனத்தின் சேர்மேன் தர்மேந்திராகுமார் ஹெக்டே, “அகர் மரத்தைத் துண்டு துண்டுகளாக (சிப்ஸ்) வெட்டி கிலோ கணக்கில் விற்கலாம். அதன் வாசனைத் தன்மையைப் பொறுத்து, கிலோ 15 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும்.

சில சமயங்களில் ஒரு லட்ச ரூபாய் வரை கூட விலை போகும். எந்தச் செலவுமில்லாமல் ஒரு மரம் 10 ஆண்டுகளில் 1 லட்ச ரூபாயைச் சம்பாதித்துத் தரும். எங்கள் உறுப்பினர்கள் பலர் இப்படி லாபம் அடைந்திருக்கின்றனர். அகர் மரத்தின் நடுப்பகுதியில் சந்தன மரத்தில் இருப்பது போல ‘சேகு’ (வைரம் பாய்ந்த பகுதி) இருக்கும். இந்த சேகை அரைத்துதான் ‘அகர் எண்ணெய்’ எடுக்கப்படுகிறது. சேகின் அளவிற்கு ஏற்ப பணம் கிடைக்கும். நூறு கிலோ எடை உள்ள மரத்தில் குறைந்தபட்சம் ஒரு கிலோ சேகு இருக்கும். 8 முதல் 10 வயதுள்ள மரத்தில் அதிகபட்சமாக 5 கிலோ சேகு கிடைக்கும். தற்போது, ஒரு கிலோ 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது.இந்தக் கணக்கின்படி ஒரு மரத்திலிருந்து அதிகபட்சம் 5 லட்சம் வருமானமாகக் கிடைக்கும். நாம் அவ்வளவுகூட கணக்குப் போட வேண்டாம். குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் என்று வைத்தாலே.. ஒரு ஏக்கரிலிருக்கும் 200 மரங்கள் மூலமாக குறைந்தபட்சம் இரண்டு கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கும் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தியவர், நான் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சிருங்கேரியில் 600 ஏக்கர் காபி எஸ்டேட்டில், கிட்டத்தட்ட 5 ஆயிரம் அகர் மரங்களை வயதான அகர் மரங்கள் அங்கே உள்ளன. இந்தியா முழுவதிலும் இருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், விவசாய அமைப்புகள் எங்கள் எஸ்டேட்டுக்கு அகர் மரங்கள் குறித்த விளக்கங்களைப் பெற்று செல்கின்றனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, அகர் மரங்கள் வளர சாத்தியமான இடங்கள் எவையெவை என்று விவசாய வல்லுநர்கள் மூலமாக நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். அதன்படி ஊட்டி, வால்பாறை, கூடலூர், ஏற்காடு, கொடைக்கானல், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் அகர் நன்றாக வளரும்.மற்ற பகுதிகளில் நாங்கள் பரிசோதித்துப் பார்க்கவில்லை என்றார்.

தொடர்புக்கு

பரத், தொலைபேசி : 080 – 255592426, சிவலிங்கம், அலைபேசி : 99629 – 74256

ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியீடான தேதி, 10.8.11